

SPARKLE
TOTS PRESCHOOL
BY PAP COMMUNITY FOUNDATION



மகிழ்ச்சியான வாசிப்பு
தொடர் நடவடிக்கைகள்

பாலர் வகுப்பு - 1



நமது பூமியைக் காப்பாற்றப் பத்து வழிகள்!

தயார் செய்ய

வேண்டியவைகள் :

1. தாள்
2. எழுதுதல் மற்றும் வரைதல் பொருட்கள்

கற்றுக்கொள்பவைகள் :

- சுற்றுச்சூழலுக்கான பொறுப்பு, பாதுகாப்பு மற்றும் மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவம்.
- தொடர்புத் திறன் - தகவலைத் தெரியப்படுத்தவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும். மற்றவர்கள் மீது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அடையாளம் காணவும்.

எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது, ஆனால் எல்லோரும் ஏதாவது செய்ய முடியும்! சிறு குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதால், பூமியைப் பாதுகாக்கும் வழிகளைக் கற்றுத்தருவது முக்கியம்.

உங்கள் குழந்தையுடன் நீங்கள் என்ன செய்ய முடியும் :

1. குடும்பத்தில் உள்ள அனைவரும் பூமிக் கோளை எப்படி காப்பாற்ற உதவலாம் மேலும் அதை வாழ ஒரு சிறந்த இடமாக மாற்றலாம் என்று உங்கள் குழந்தையுடன் பத்து வெவ்வேறு வழிகளைக் கலந்துரையாடுங்கள்

எடுத்துக்காட்டுகள்

- மறுசுழற்சி செய்யப்பட்ட உறிஞ்சு குழாய் பயன்படுத்துங்கள்.
 - பயன்பாட்டில் இல்லாதபோது மின் சாதனங்களை அணைக்கவும்.
 - குறைவான குளியல் நேரம்.
 - வீட்டிலுள்ள பொருட்களை மறுபயனீடு மற்றும் மறுசுழற்சி செய்யவும்.
 - குப்பைகளை எடுக்கவும்.
 - வாகனம் ஓட்டுவதற்குப் பதிலாக அருகிலுள்ள இடங்களுக்கு நடந்து செல்லுங்கள்.
 - பயன்படுத்தப்பட்ட பொருட்களிலிருந்து புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கவும் அல்லது உருவாக்கவும்.
 - நெகிழி பைகளுக்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைப் பயன்படுத்துங்கள்.
2. விவாதிக்கப்பட்ட பத்து வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி, உங்கள் குழந்தையுடன் சேர்ந்து ஒரு சுவரொட்டியை உருவாக்கவும். குடும்பத்திற்குப் பூமியைக் காப்பாற்றும் ஒரு நினைவூட்டலாக சுவரொட்டியை நீங்கள் வீட்டில் ஒட்டலாம்.
 3. பூமிக் கோளுக்கு வேறு எவ்வாறெல்லாம் உதவலாம் என்று உங்கள் குழந்தையை சிந்திக்க தூண்டவும்.



பெற்றோர்களுக்கான உதவிக்குறிப்புகள் :

சுற்றுச்சூழலுக்கு உகந்த வெவ்வேறு செயல்களில் பங்கு வகிக்கும் போது, 'ஜெம்மா மற்றும் தாத்தா' கதையிலிருந்து சாகசத் தொப்பியைப் போட்டுக்கொள்ளச் சொல்லவும்.

ஒரு பையில் கலை

ஒரு பையில் கலையை உருவாக்குவதன் மூலம் படைப்பாற்றல் பெறுங்கள்!. ஒரு பையில் கலையை உருவாக்குவது, குழந்தைகளின் கற்பனைத்திறனை ஊக்குவித்து அதனை செயல்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கும். .

உங்கள் குழந்தையுடன் நீங்கள் என்ன செய்ய முடியும்.:

1. வடிவமைப்பதற்கு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வெற்று மறுபயனீட்டுப் பையைத் தேடுங்கள் .
2. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பையின் வெவ்வேறு பைன்கள் பற்றிப் பேசுங்கள்.
3. உங்கள் குழந்தை அவரது சொந்தப் பையை வடிவமைக்க வண்ண சாயத்தைப் பயன்படுத்தச் சொல்லவும்.
4. உங்கள் குழந்தையின் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லவும் .
5. பையில் ஒரு கவர்ச்சியான முழக்கத்தை எழுத உங்கள் குழந்தையை ஊக்குவிக்கவும்.

எடுத்துக்காட்டுகள்:

- நெகிழிப் பைகள் வேண்டாம் என்று சொல்லுங்கள்
- பூமியைக் காப்பாற்றுங்கள்
- பசுமையான நினைவுகள், பசுமையாக இருத்தல்

கற்றுக்கொள்பவைகள் :

- கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை கலை மூலம் வெளிப்படுத்துங்கள்.
- குழந்தைகளைச் சுற்றியுள்ள உலகம் குறித்து நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள்.



பெற்றோர்களுக்கான உதவிக்குறிப்புகள் :

உங்கள் குழந்தை பல்பொருள் அங்காடிக்குச் செல்லும் போது தங்கள் மறுபயனீட்டுப் பையைக் கொண்டு செல்லச் சொல்லவும். மறுபயனீட்டுப் பைகள் பூமிக் கோளை எப்படி ஒரு சிறந்த இடமாக மாற்ற உதவும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். உங்கள் குழந்தையை குடும்ப உறுப்பினர்களுக்காக வேறு மறுபயனீட்டுப் பைகளை வடிவமைக்கச் சொல்லலாம்.